

உடனடி வெளியீட்டுக்காக

## ப்ராம்ப்ட்டன் நகரம் 35,000 க்கும் அதிகமான சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் கொல்லிஷன் என்னும் மாநாட்டில் தன்னை காட்சிப்படுத்தியது

ப்ராம்ப்ட்டன், ON (June 30, 2022) – கடந்த வாரத்தில், டொராண்ட்டோவில் நடந்த கொல்லிஷன் எனும் இரண்டு ஆண்டுகளாக நடைபெற இயலாமல் தர்போது நடந்த மாநாட்டில் 130க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 35,000க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்கள் நேரில் வந்திருந்து கலந்து கொண்டனர்; அதில், ப்ராம்ப்ட்டன் நகரம் தன்னைக் காட்சிப்படுத்தியது.

ப்ராம்ப்ட்டன் காட்சி அரங்கானது, மூன்று நாட்களில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது; இதில் அரசாங்க அமைச்சர்கள் மற்றும் விளையாட்டு மற்றும் ஊடக பிரமுகர்கள் இருந்தனர். ப்ராம்ப்ட்டன் தொழில்முனைவோர் மையம், பி-ஹைவ் ப்ராம்ப்ட்டன், ஆல்ட்டிடியூட் ஆக்ஸிலரேட்டர், தி ஃபவுண்டர் இன்ஸ்டிடியூட், அல்கோமா பல்கலைக்கழகம், ஷெரிடான் கல்லூரி, ரோஜர்ஸ் சைபர் செக்யூர் கேட்டலிஸ்ட், ப்ராம்ப்ட்டன் வென்ச்சர் ஸோன் மற்றும் சிறப்பு விருந்தினராக பிராம்ப்ட்டன் பேட்மேன் ஆகியோர் உள்ளிட்ட புதுமை படைக்கும் மாவட்டம் மற்றும் அதன் கூட்டாளர்களை இது காட்சிப்படுத்தியது.

ஸ்டார்ட்-அப்கள், தொழில்முனைவோர் மற்றும் சமூகத்திற்கான வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதன் மீது கவனம் குவித்து, ப்ராம்ப்ட்டன் எகனாமிக் டெவலப்மென்ட் அமைப்பானது, உயர்தர முன்னணிகளை உருவாக்குவதற்கும், ஏற்கனவே உள்ள கார்ப்பரேட் உறவுகளை வலுப்படுத்தவும், மேலும் புதுமை படைத்தல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் நகரத்தின் பிராண்டை மேலும் மேம்படுத்தவும் பணியாற்றியது. நூற்றுக்கணக்கான கனடிய மற்றும் சர்வதேச ஸ்டார்ட்-அப்கள், துணிகரமாக மூலதனம் இடுகின்ற நிறுவனங்கள், ஏஞ்சல்ஸ் மற்றும் முதலீட்டாளர்களுடன் ப்ராம்ப்ட்டன் குழு இணைந்துள்ளது; மேலும் ப்ராம்ப்ட்டன் புதுமை படைக்கும் மாவட்டத்தைப் பார்வையிட அவர்களை அழைத்தது -- பலர் உலகத்தரம் வாய்ந்த நிகழ்ச்சி நிரலில் இணைய ஆர்வம் காட்டுகின்றனர்.

பரவலானதன்மை, சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்சேர்த்தல் ஆகியவற்றுக்கான அதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, ப்ராம்ப்ட்டன் பொருளாதார வளர்ச்சி (Brampton Economic Development) அமைப்பானது, கொல்லிஷன் மாநாட்டு அமைப்பாளர்களுடன் இணைந்து

பணியாற்றியது; அவர்கள் 362 கறுப்பின தொழில்முனைவோர் மற்றும் இளைஞர்கள் கொண்ட குழுவிடம் அவர்களை பாராட்டும் விதமாக இலவச டிக்கெட்டுகளை ஸ்பான்சர் செய்து, கொல்லிஷன் மாநாட்டில் கலந்துகொள்ளவும், பயன்பெறவும் மற்றும் பங்கேற்கவும் செய்தனர். பில்ட் பிளாக் கனடா (Build Black Canada) வின் நெட்வொர்க்கிங்-ஐ ஆதரித்தது, மற்றும் கொல்லிஷன் மாநாட்டில் கலந்துகொண்ட இளம் கறுப்பின தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு பெரும் வரவேற்பை நகரம் அளித்தது.

பிகேஆர் கேபிடல் (BKR Capital), டெக்ஸ்டார்ஸ் (TechStars) மற்றும் ட்ரீம் லெகசி ஃபவுண்டேஷன் (Dream Legacy Foundation) ஆகியவற்றால் கொண்டாடப்பட்ட மற்றும் உபசரிப்பு செய்யப்பட்ட ஒரு நிகழ்வாகிய - கொல்லிஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரே நகராட்சி ப்ராம்ப்ட்டன் நகராட்சியேயாகும்.

ப்ராம்ப்ட்டன் புதுமை படைக்கும் மாவட்டத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப்கள் தங்கள் யோசனைகளைத் தெரிவிக்கும் வாய்ப்பைப் பெற்றன. ப்ராம்ப்ட்டன் காட்சி அரங்கில் ப்ராம்ப்ட்டன் திறமை மேம்பாட்டு வழிமுறை பற்றிய கண்காட்சியும் நடத்தப்பட்டது, ஷெரிடான் கல்லூரியின் மேம்பட்ட உற்பத்தி மற்றும் வடிவமைப்பு தொழில்நுட்பங்களுக்கான மையத்தின் தலைமையில் நேரடி ரோபாட்டிக்ஸ் செயல்விளக்கம், மற்றும் அல்கோமா பல்கலைக்கழகத்தின் புதிய இ-ஸ்போர்ட்ஸ் திட்டத்தின் ஸ்பாட்லைட் ஷோகேஸ் ஆகியவையும் இடம்பெற்றன.

### கொல்லிஷன் பற்றி

[கொல்லிஷன்](#) சங்கமம் ஆனது, வட அமெரிக்காவில் மிக விரைவாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கான மாநாடாகும்; இதில் “உலகின் மிகச்சிறந்த பேச்சாளர்கள், தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் நிறுவனங்கள் மற்றும் மிகப்பெரிய ஊடகங்கள் ஒன்றாக கொண்டு வரப்படுகின்றன. ப்ராம்ப்ட்டன் நகரின் பொருளாதார மேம்பாட்டு அலுவலகக் குழுவானது, உலகளாவிய நிகழ்வில் பங்கேற்பது இது நான்காவது முறையாகும், அதன் [ப்ராம்ப்ட்டன் புதுமை படைக்கும் மாவட்டம் \(Brampton Innovation District\)](#) பங்காளிகள் மற்றும் சிறப்பு விருந்தினராக இருந்தவர்கள் ப்ராம்ப்ட்டன் பேட்மேன் (Brampton Batman) அமைப்பாகும்.

ப்ராம்ப்ட்டன் புதுமை படைக்கும் மாவட்டம் பற்றி ப்ராம்ப்ட்டன் நகரம் புதுமை படைக்கும் வகையிலான மற்றும் தொழில் முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்பை கட்டமைப்பதன் மூலமாக, தனது நகரத்தின் பொருளாதார உட்பொதிவுக்கு தொடர்ந்து புத்துயிர் ஊட்டி வருகிறது: அதுவே ப்ராம்ப்ட்டன் புதுமை படைக்கும் மாவட்டம் ஆகும்.

புத்தாக்க மாவட்டமானது, ஸ்டார்ட்-அப்கள் உயர்ச்சி பெறுதல், முதலீட்டை ஈர்த்தல் மற்றும் திறன் மேம்பாடு செய்தல் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்துகிறது, மேலும் தொழில்முனைவோர் மற்றும் புதிய வணிகத்திற்கான உள்ளூர் ஆதரவை வழங்குகிறது. புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் புதுமை படைக்கின்ற மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கான ஆதாரங்களையும்

இது வழங்குகிறது. 2019 இல் தொடங்கிய உடன்படிக்கைகளுடன், நகர நிவாகமானது தனது புதுமை படைக்கும் மாவட்டத்தில் தோராயமாக \$20.5 மில்லியன் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது, கூடுதலாக சுமார் \$55.2 மில்லியன் முதலீடுகள் புதுமை படைக்கும் மாவட்டக் கூட்டாளர்களால் ஈர்க்கப்படுகின்றன.

புதுமை படைக்கும் மாவட்டம் பற்றி மேலும் அறிய வருகை தரவும்:

[www.bramptoninnovationdistrict.com](http://www.bramptoninnovationdistrict.com) அல்லது நகரின் [புதுமை படைக்கும் மாவட்டம் பற்றிய வீடியோவைக் Innovation District video](#) காணவும்.

### அறிஞர் கூற்றுக்கள்

“மக்கள், மிகச்சிறந்த யோசனைகள் மற்றும் உலகின் முன்னணி நிறுவனங்களை ஒன்றிணைக்கின்ற உலகின் சிறந்த தொழில்நுட்ப மாநாடுகளில் கொல்லிஷன் சங்கமும் ஒன்றாகும். ப்ராம்ப்ட்டன் ஏன் முதலீடு செய்வதற்கான முக்கிய இடமாக இருக்கிறது என்பதை முன்னிலைப்படுத்த, கடந்த வாரம் கொலிஷனில் எங்கள் பொருளாதார மேம்பாட்டுக் குழுவில் இணைந்ததில் நான் பெருமை பெற்றேன். எங்கள் நகரம் ஒரு பரவசமுட்டும் உருமாற்றத்தின் ஊடாக உள்ளது, மேலும் எங்கள் கூட்டாளர்களுடன் சேர்ந்து, நாங்கள் எங்கள் புதுமை படைக்கும் மாவட்டத்தை ஒரு பெரிய கல்வி மற்றும் புதுமை படைக்கும் மையமாக மேம்படுத்துகிறோம்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் நகரமானது, தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட் அப்கள் செழிப்பதற்கான நம்பமுடியாத வளங்களைக் கொண்ட வாய்ப்புகளின் நகரமாகும், மேலும் எங்கள் கூட்டாளர்களுடன் சேர்ந்து, நாங்கள் எங்கள் குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒரு புதுமையான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகிறோம். கடந்த வாரம் கொல்லிஷன் சங்கமத்தில் உலக அளவிலான 35,000 பார்வையாளர்களுக்கு ப்ராம்ப்ட்டன் நகரைக் காட்சிப்படுத்தியதற்காக எங்கள் பொருளாதார மேம்பாட்டுக் குழுவிற்கு நன்றி. ப்ராம்ப்ட்டன் என்றாலே வணிகம் என்று பொருள் கொள்ளலாம், மேலும் எங்கள் சமூகத்தில் முன்னணி உலக நிறுவனங்களை ஈர்த்து அவற்றைத் தக்கவைத்துக்கொள்வதையும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்.”

- மார்ட்டின் மெடெய்ரோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 3&4; தலைவர், பொருளாதார வளர்ச்சி, ப்ராம்ப்ட்டன் நகரம்

“எங்கள் ப்ராம்ப்ட்டன் பொருளாதார வளர்ச்சிக்கான அலுவலகமானது, நமது முழு சமூகத்திற்கும் பயனளிக்கும் வகையில், நமது நகரத்தை ஒரு கல்வி மற்றும் புதுமை படைக்கும் மையமாக உயர்த்துவதில் தொடர்ந்து வழி காட்டி வருகிறது. கடந்த வாரம் நடந்த கொல்லிஷன் சங்கமம் எனும் மாநாட்டில் பிரமிப்படைந்த உலகளாவிய பார்வையாளர்களுக்கு, ப்ராம்ப்ட்டனின் பலத்தை எடுத்துரைத்த எங்கள் குழுவிற்கு நன்றி. முதலீடு செய்வதற்கான பிரதான இடமாக ப்ராம்ப்ட்டனை நிலைநாட்டுவதற்கும்,

புதுமை படைப்பதற்கான பாதையில் ப்ராம்பட்டனின் தனித்துவமான நிலையை வலுப்படுத்துவதற்கும் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். .”

- க்ளேர் பார்னெட், இயக்குனர், பொருளாதார வளர்ச்சி, ப்ராம்பட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

**MEDIA CONTACT****ஊடக தொடர்புகள்**

ப்ராம்பட்டன் நகர பன்முக கலாச்சார ஊடகம்

[multiculturalmedia@brampton.ca](mailto:multiculturalmedia@brampton.ca)